

சியல்லும் திலிகல் ஆரிரிசீ/முழுப் பதிப்புரிமையுடையது  
All rights Reserved



අධිකරණ, බින්ධනාගාර කටයුතු හා ආසේවීමෙහි ව්‍යවස්ථා ප්‍රතිඵල්ප අමාත්‍යාංශය  
නීති, සිරැස්සාලෙ අවශ්‍යකම් මර්ගුම් අර්ථියලමයි මූල්‍යාර්ථියමයි අමෙස්ස

Ministry of Justice, Prison Affairs and Constitutional Reforms

**திருநெல்வேலி மாவட்ட பல்கலைக் கழக விஹாரம் - 2023**  
**சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் - 2023**  
**Sworn Translator Examination – 2023**

### Translation (Arabic/Tamil)

காலை : பூய 2  
நேரம்: 2 மணித்தியாலம்  
Time: 2 hours

இல்லை : 100  
மொத்தப் புள்ளிகள் : 100  
Full Marks : 100

சியலும் பூஜை விலை கிடிக்காரர் கூறினால் நா  
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க.   
Answer all the Questions

(٢٥) نرجة

(٢٥) نرجة

2. ترجم النص الآتي إلى اللغة التاميلية.

بعد يومين من الزلزال الذي وصف بالأشد عنفا، قصص ضحاياه تكثُر، بين من فارق أحد أفراد عائلته دون وداع آخر وبين آخر خسر منزله وبات بدون مأوى، والجميع عاش ليلة مرعبة تماماً لها صدمة مما حدث وحزن لما يحدث ورعب مما قد يحدث، فتختذل الكثير منهم الشوارع ملأها خائفين من ضربة زلزال أخرى تغدر بهم وهم نائم. ثوانٍ لم تنتهِ وكانتها ساعات "طوال السنوات 28 التي أمضيَّتها على هذه الأرض، لم أشعر أبداً بأنني يمكن أن أموت في تلك الثانية بهذه الطريقة". صلاح من مراكش يعيش وحده؛ لذلك كان الوضع صعباً عليه. بعد عودته إلى المنزل وأثناء مشاهدته للتلفاز شعر بأن أرضية المنزل تتحرك، ظن أن قطاراً يمر على الرغم من أنه لا يعيش بالقرب من السكك الحديدية، ولكن وقوع زلزال لم يكن أمراً متوقعاً بالنسبة له.

بعد ثوان قليلة، انقطعت الكهرباء وبداً المبني يهتز كطفل يلعب بعلبته، حسب وصفه، لم أشعر بهذا الرعب في حياتي، سقط كل الأثاث على الأرض، شعرت وكأنك أخذتني من كوكب والقىتي في كوكب آخر، هرع صلاح إلى الدرج بسرعة كبيرة، وترك باب المنزل مفتوحا، هو لم يهد بيالي بما يتركه خلفه، ليأتي مع جاره الذي تملك الرعب تعابير وجهه، كلامهما يفكرا الآن في كيفية النجاة من هذه الكارثة، صوت بكاء الأطفال يعلو والنساء يصرخن والظلام يغطي عينيه، ثوان معدودة كانت كفيلة بأن تجعل ليلة صلاح وسكان مدينة مراكش وكأنها يعيشون فيلم رعب، "جدي توفيت.. وأبي وأعمامي من أخرجها من تحت الأنقاض" سكينة، البالغة من العمر ١٨ سنة، كانت بالمنزل برفقة أمها وأخيها ذي الثمانية أعوام حين ضرب الزلزال في أمرميس بإقليم الحوز، بورقة الزلزال. تحكي سكينة أن فور سماعهم لصوت اهتزاز قوي انقطعت الكهرباء، ومن قوة حركة الزلزال لم يتمكنوا من الوقوف أو التحرك، الأثاث يتساقط في كل مكان ورائحة الخوف قد فاحت، وشرعوا يرددون الشهادتين حتى توقفت الأرض عن التحرك ثم توجهوا مباشرة نحو الباب: "عند نزولنا في الدرج، وجدنا السقف منهارا على الأرض، فالحمد لله أنتا لم تغادر المنزل أثناء الزلزال". أقدامهم عارية، وجوههم شاحبة، وقلوبهم خائفة، هذا ما وصفت به سكينة حالهم بعد الزلزال الكارثي، وأضافت أن مجرد خروجهم من المنزل وتوقف الزلزال كانت المنطقة مليئة بغبار البيوت التي سوت بالأرض والناس نائم فيها، ورحلة البحث عن المفقودين بدأت، لتكون أولى الضحايا طفلاً في الخامسة من عمرها، جسدها خالٍ من الجروح، فهي ماتت اختناقًا من غبار انهيار البيوت، وما هي إلا دقائق قليلة حتى أخرجوا جسدها ووضعوه ميتاً بجوارها، احتاجت سكينة دقائق حتى تستوعب ما حدث، لتبدأ بمحاولة الاتصال بأبيها الموجود في منزل جسدها في ماريغا، بإقليم الحوز أيضًا؛ لكن الشبكة كانت مقطوعة.

(٢٥ درجة)

3. ترجم النصوص الآتية إلى اللغة العربية.

- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைபின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உயர்நீதிமன்றம், நிர்வாகத்திற்கான பாரங்கும்பூர் அனையாளர், மனித உரிமை ஆணைக்குழு முதலானவை காணப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அதில் இருந்து பாதுகாப்புப் பேறவும் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட சட்ட ஏற்பாடுகளே இல்லை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது நாட்டில் மனித உரிமைகளை முன்னேற்றவும் பாதுகாப்பதற்குமாக 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்திற்கு அமைவாக 1977 மார்ச் 17ம் திங்கள் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுவாகும்.

இதற்கு முன்பு செயற்பட்டு வந்த சட்ட விரோத தடுப்புக்களையும், கைதுகளையும் தடுக்கின்ற மனித உரிமைகள் செயல்னி, பாரப்பட்டத்தை நீக்கி மனித உரிமைகளைக் கண்காணிக்கும் ஆணைக்குழு ஆகியவற்றின் கருங்களை நிறைவேற்றி வொய்க்கான ஆணையையும் 1996ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டம் இல் ஆணைக்குழுவிற்கு வழங்கியது.

**இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பணிகள்:**

- கண்காணித்தல்: அடிப்படை உரிமைகள் தொடர்பிலும் அதற்கு மதிப்பளித்தல் தொடர்பிலும் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணக்கியோழுகுதலை உறுதிப்படுத்தும் நோக்குடன் நிறைவேற்றுத்துறை மற்றும் நிர்வாகத்துறை செயல்முறைகளையும் நடவடிக்கை முறைகளையும் கண்காணித்தல்.
- புலனாய்வு மற்றும் மத்தியஸ்தம் செய்தல்: அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை அல்லது உடனடியாக மீறப்பட்டுள்ளமை என்பன தொடர்பிலான முறைப்பாடுகளையிட்டு விசாரணை செய்தலும் புலனாய்வு செய்தலும். அத்துடன் அதன் பின்னர் ஏற்கொள்ளும் ஏற்பாடுகளுக்கிணங்க மத்தியஸ்தம், இணக்கத்தின் மூலம் அவற்றைத் தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்தல்.
- ஆலோசனை செய்தல்: அடிப்படை உரிமைகளை முன்னேற்றுச் செல்வதிலும் ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் சட்டவாக்க நிர்வாக பணிப்புறைகளையும் நடை முறைகளையும் தொகுத்தமைப்பதில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதலும் உதவுதலும்.

(25 முறை)

2. ஒரு நாட்டினுண்மை பொருளதாற்றத்தின் தவிர்க்கமுடியாத அலகு சர்வதேச வர்த்தகமாகும். இன்று காணப்படுகின்ற உலகம் பொருளாதார ஒழுங்கு. உலகமூலாக்கம், சந்தைப்பொருளாதாரம் மற்றும் அதன் போக்குகளால் எந்தவொரு நாடும் தனித்து இயங்கமுடியாத அளவிற்கு ஒன்றிலொன்று தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. அதிலும் ஏற்றுமதி, இறக்குமதி என்பன ஒரு நாட்டிற்கு தவிர்க்க முடியாத அம்சங்களாகும். உலகமூலாதல் குழலில் உலக நாடுகளின் பொருளாதாரங்கள். ஏழாகியடைதற்கு சர்வதேச வர்த்தகம் உதவுகின்றது. இர் சர்வதேச வர்த்தகத்திற்கும் வெளிநாட்டு ஒதுக்குகளுக்கும் இடையே தொடர்பு உண்டா என ரோக்குவோயாயின் அவை இரண்டிற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதனை அவதானிக்கலாம். சுருங்கக்கூறின் அவை இரண்டும் ஒன்றிலொன்று பரஸ்பரமாகத் தங்கியிருக்கும் காரணிகளாகும்.

ஒரு நாட்டின் வர்த்தக சேயலாக்கமானது, அந்தாடு சர்வதேச வர்த்தகத்தில் தன்னை எந்தளவுக்கு ஈடுபடுத்திக்கொள்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது. மாறாக ஒரு நாட்டின் பரப்பளவிலோ சனத்தொகையிலோ அது தங்கியிருப்பதில்லை. உதாரணமாக ஆசியாவில் உள்ள சீனா மற்றும் சிங்கபூர் ஆகிய இரு நாடுகளை இந்த எடுத்துக்கொள்வோமாக இருந்தால் சீனா மிகப்பெரிய நாடு. இது சர்வதேச வர்த்தகத்தின் அங்கு (Trade Titan) என குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றது.

(தேர்தல் १५)